



රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය  
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
Ministry of Public Services, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරලය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන  
தொலைபேசி: (94) 011- 2694560  
Telephone

ෆැක්ස්  
தொலைநகல்: (94) 011- 2692254  
Fax

ඊ-මේල්  
மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk  
E-mail

වෙබ් අඩවිය  
இணையத்தளம்: www.pubad.gov.lk  
Web Site

මගේ අංකය  
எனது இல  
My No

CS/DOS/Policy/පොදු/01

ඔබේ අංකය  
உமது இல  
Your No

දිනය  
திகதி:  
Date

2021.10.25

சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள்  
திணைக்களத் தலைவர்கள்  
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்

**அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்புச் செய்வதற்காக  
சமர்ப்பிக்கப்பட்டுள்ள மற்றும் மூன்று வருடங்களுக்கும் மேலான  
செயலற்றுக்கிடக்கும் கோப்புக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்**

மேற்படி விடயம் சம்பந்தமானது .

02. வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசு கொள்கையின் படி 1994 ஆம் ஆண்டு முதல் 2011.08.01 ஆந் திகதி வரை பல்வேறு பதவிப் பெயர்களின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு MN4-2006 என்ற சம்பள முறையை வழங்கியிருந்த உத்தியோகத்தர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வது குறித்த அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 10/2012 மற்றும் 10/2012 (I) இற்கான அரசாங்க சேவை ஆணைக்குழுச் செயலாளரின் இலக்கம் PSC/EST/3/2/25/2/II மற்றும் 2015.07.15 ஆந் திகதிய மற்றும் 2016.03.14 ஆந் திகதிய கடிதங்களின் மூலம் கிடைக்கப்பெற்ற அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பிரகாரம் உள்ளீர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கை 2016.03.14 ஆந் திகதி முதல் இருந்தே ஆரம்பிக்கப்பட்டிருந்தது .

03. அதன் பின்னர் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 10/2012 (II) இன் மூலம் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதற்கு விருப்பம் தெரிவிக்க முடியுமான இறுதித் திகதியாக 2016/05/31 ஆந் திகதி என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 10/2012 (III) இன் கீழ் 2017/09/30 ஆந் திகதி வரை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு 2011.08.01 ஆந் திகதிக்கு மாகாண அரசு சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் பின்னர் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் 16/2010 (I) பிரகாரம் மத்திய அரசின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக இடமாற்றம் பெற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . மீண்டும் 2020/09/18 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 10/2012 (IV) இன் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்க முடியுமான இறுதித் திகதியை 2020/11/30 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டது .

04. அதன்படி ஒவ்வொரு அமைச்சுக்கு / திணைக்களங்களுக்கு / அலுவலகங்களுக்கு இணைக்கப்பட்டு சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ள 9000 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையுடைய உத்தியோகத்தர்களின் கோப்புக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இவ்வள்ளீர்ப்பு நடவடிக்கைக்காக ஆரம்ப கட்டத்தில் (2012 ஆம் ஆண்டு) ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பல வருடங்கள் கழிந்துள்ளதன் காரணமாகவும், ஆவணங்கள் தொலைந்து போதல், முழுமையற்ற ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்ற விடயங்கள் காரணமாகவும் அவ்வத்தியோகத்தர்கள் 16/2010 சுற்றறிக்கையின் கீழ் வேறு சேவை நிலையங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதால் அச்சேவை நிலையங்களை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும் உள்ளீர்ப்புச் செய்யும் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டு வரமுடியாதுள்ளது .

05. அதற்கமைய, இதுவரை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் நடவடிக்கை முடிவுறாத உத்தியோகத்தர்களுக்கு தரப்படுத்துகைக்கான பதவியுயர்வுகளை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது என்பதும் ஓய்வு பெறச் செய்வதற்கான வயதை எட்டியதன் பின்னர் ஓய்வு பெறச் செய்தல் மற்றும் ஓய்வூதியத்தை தயாரித்தலில் தாமதங்கள் ஏற்பட முடியும் என்பதால் முனைப்பான சேவையிலீடுபடும் உத்தியோகத்தர்களின் உள்ளீர்ப்புச் செயற்பாட்டினை விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது .

06. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருந்த ஒருசில உத்தியோகத்தர்கள் அவர்களின் கோரிக்கைகளை மீளப் பெற்று வரைவிடப்பட்ட சேவைகளிலே தொடர்ந்திருப்பதற்கு கோரியுள்ளதால் உள்ளீர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசியப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்காமையும் அறிக்கையிடப்பட்டுள்ளதோடு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள உத்தியோகத்தர்களுக்கு அவ்விருப்பத்தை பின்னர் மீளப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்காதிருக்கும் அடிப்படையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கு 2017.05.23 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதால் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ள உத்தியோகத்தர்கள் அவ்விருப்பத்திலிருந்து பின்னர் மீளப் பெறுவதற்கான இயலுமை காணப்படுவதில்லை .

07. அதனால் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கு விருப்பத்தைத் தெரிவித்துள்ள சகல உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையினுள் உள்ளீர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மரணித்தல், பதவி வெறிதாக்கல் , மற்றொரு பதவிக்கு நியமனம் பெறுதல் போன்ற காரணங்களினால் செயலற்றிருந்த கோப்புக்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எட்டுவது அவசியமாகும் . 2021.11.01 ஆந் திகதி முதல் சகல 2 வாரங்களுக்கு ஒரு முறை செயலற்றுக் காணப்படும் கோப்புக்கள் தொடர்பான அறிக்கையை இவ்வமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதோடு அதன்படி வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் உமது அமைச்சு / திணைக்களம் / அலுவலகத்தில் சேவையாற்றும் / சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் இருப்பின் இத்துடன் இணைத்து அனுப்பப்படும் மாதிரிப் படிவத்திற்கேற்ப Ms-Excel உள்ளீட்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தகவல்களைச் சேர்த்து அறிக்கையொன்றினை (Ms-Excel ஆவணம் மற்றும் ஒப்பமிடப்பட்ட ஆவணத்தை pdf வடிவத்தில்) [adcsdos5.pubad@gmail.com](mailto:adcsdos5.pubad@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும்

குறைபாடுள்ள ஆவணங்களாக குறிப்பிடப்பட்டுள்ள ஆவணம் / தகவல்களை உடனடியாக எனக்கு அனுப்புமாறு தயவுடன் அறியத்தருகின்றேன் .

08. மேலும், உங்களது அமைச்சுக்கு / திணைக்களங்களுக்கு / நிறுவனத்திற்கு இணைக்கப்பட்டுள்ள சேவையிலீடுபடும் / சேவையிலீடுபட்ட உத்தியோகத்தர்கள் தொடர்பான தகவல்கள் மீண்டும் மீண்டும் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட முடியும் என்பதால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ்வுத்தியோகத்தர்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கும் போது மேற்குறிப்பிடப்பட்ட மாதிரிப் படிவத்தை மின்னஞ்சல் ஊடாக தகவல் அறிக்கையை சமர்ப்பிக்கும்போது குறைபாடுகள் உள்ள ஆவணங்களாக காட்டப்பட்டுள்ள ஆவணங்கள் / தகவல்களை துரிதமாக எனக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு மேலும் அறியத்தருகின்றேன் .

ஒப்பம்./ எஸ். ஆலோகபண்டார  
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்